

அத்தியாயம் 3

பேரண்டப்பொருளாதாரத் தோற்றப்பாடு

சுருக்கம்

பாரியளவிலான பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் மீள்திரும்புகையால் பலப்படுத்தப்பட்டு, இலங்கைப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து எதிர்வரும் காலப்பகுதியில் அதன் உள்ளார்ந்த ஆற்றலை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விரைவான சீர்திருத்தங்கள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழான பொருளாதார சீராக்கங்களின் தடையற்ற தொடர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பல்வேறுபட்ட பக்கங்களிலிருந்தும் உறுதிப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது. விரைவான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறையைத் தொடர்ந்து, குறைந்த கேள்வி நிலைமைகளுக்கு மத்தியில் வழங்கல் பக்க அதிர்ச்சிகளால் இடைக்கிடையே ஏற்படக்கூடிய தளம்பல்கள் இருந்தாலும், 2024ஆம் ஆண்டில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீத இலக்கை அண்மித்ததாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தர காலத்தில் பணவீக்கம் இலக்கை அண்மித்து உறுதியாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாணயக் கொள்கை உருவாக்கத்தில் பொதுமக்களுக்கான உயர்வான பொறுப்புக்கூறலுடன் இணைந்த மத்திய வங்கியின் சுயாதீனம் நடுத்தர காலப்பகுதியில் உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்குரிய கருவியாகக் காணப்படும். 2023இன் இரண்டாம் அரையாண்டில் அவதானிக்கப்பட்ட பொருளாதார மீட்சியின் ஆரம்ப அறிகுறிகள் தொடர்ந்து வரும் காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பரந்த அடிப்படையிலான மீட்சியாக ஊடுகடத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்த பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்து இறக்குமதிகளின் மீட்சியினால் உந்தப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறையில் சாத்தியமான விரிவாக்கம் காணப்படும்போதிலும், புத்துயிரடைந்த சுற்றுலாத் துறை, தொழிலாளர் பணவனுப்பல்களின் அதிகரித்த மட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் கடன்களை உருவாக்காத வகையிலான உட்பாய்ச்சல்களோடு இணைந்து 2023இன் சாதகமான முன்னேற்றங்களோடு வெளிநாட்டுத் துறை கட்டியெழுப்பப்படுமென எதிர்பார்க்கப்படும் அதேவேளையில் வெளிநாட்டுத் தாங்கிருப்புக்களும் அதிகரிக்கும். 2023ஆம் ஆண்டில் ஆழமாக காணப்பட்ட பாதிப்படையக்கூடிய தன்மைகள் குறைந்து வருவதால், நிதியியல் துறையானது சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் தாக்குப்பிடிக்கும் தன்மையை அதிகரிப்பதோடு அதன் சேவை வழங்கலை எதிர்வரும் காலத்தில் விரிவுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. இறைத்துறைப் பக்கத்தில், அரசாங்கம் அதன் இறைத் திரட்சி முயற்சிகளில் விடாமுயற்சியுடன் செயற்படுகின்ற அதேவேளையில் பொருளாதாரத்தை நீடித்து நிலைபெறும் பாதையை நோக்கி மாற்றுவதை உறுதிசெய்வதற்கு மிகவும் இன்றியமையாத சீர்திருத்த நடவடிக்கையை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை மாற்றம், முதுமையடையும் மக்கள்தொகை மற்றும் புவியார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றிலிருந்து தோற்றம்பெறும் நீண்டகால சவால்களுக்கு மத்தியில், இலங்கைப் பொருளாதாரத்தின் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கான ஒட்டுமொத்தத் தோற்றப்பாடானது கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் வெற்றிகரமான நிறைவுடனான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஏற்பாட்டின் தொடர்ச்சியிலும் பரந்த அரசியல் மற்றும் சமூக இணக்கப்பாட்டுடன் கூடிய உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை தடையின்றி செயற்படுத்துவதிலும் தங்கியிருக்கும்.

3.1 உலகளாவிய பொருளாதாரச் சூழலும் தோற்றப்பாடும்

உலகளாவிய பொருளாதாரம் 2023இல் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையிலான சமிக்ஞைகளைக் காட்டியதுடன் மந்தமான வளர்ச்சி, விடாப்பிடியானதன்மையில் மெதுவடைகின்ற பணவீக்க வீழ்ச்சி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகள் என்பன உள்ளடங்கலாக எண்ணிலடங்காத பல்வேறு பொருளாதார இன்னல்களிலிருந்து முன்னோக்கிச் செல்கையில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 சனவரியில் வெளியிடப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதாரத் தோற்றப்பாட்டு இற்றைப்படுத்தலிற்கமைய, உலகளாவிய வளர்ச்சி 2022இல் பதிவுசெய்யப்பட்ட 3.5 சதவீதத்திலிருந்து 2023இல் 3.1 சதவீதத்திற்கு மெதுவடைந்திருக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா உள்ளடங்கலாக பல்வேறு பெரிய பொருளாதாரங்களின் வலுவான மீளெழுச்சி மற்றும் சீனாவில் இறை ஊக்குவிப்பு என்பன காரணமாக உலகளாவிய வளர்ச்சி 2024இல் ஏறத்தாழ 3.1 சதவீதத்தில் தொடர்ந்தும் காணப்படுமெனவும் 2025இல் 3.2 சதவீதத்திற்குத் துரிதமடையுமெனவும் எறிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், 2024-2025 ஆண்டுகளிற்கான எறிவுசெய்யப்பட்ட உலகளாவிய வளர்ச்சி வீதங்கள் 3.8 சதவீதம் கொண்ட வரலாற்று ரீதியிலான சராசரிக்குக் (2000-2019) கீழாகக் காணப்படுகின்றமையானது பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு நாணயக் கொள்கைகளின் தாக்கம், பொருளாதார நடவடிக்கைகள் மீதான உயர்ந்தளவிலான படுகடன் நிறையேற்றத்திற்கு மத்தியிலான இறை இறுக்கமாக்கல் மற்றும் தாழ்ந்தளவிலான அடிப்படை உற்பத்தித்திறன் வளர்ச்சி என்பவற்றினைப் பிரதிபலிக்கின்றது. முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் வளர்ச்சி 2022இல் 2.6 சதவீதத்திலிருந்து 2023இல் 1.6 சதவீதத்திற்கும் 2024இல் 1.5 சதவீதத்திற்குமான வளர்ச்சி வீழ்ச்சியுடன் மெதுவடைதலொன்றினைக் கொண்டிருக்குமெனவும் பின்னர் 2025இல் 1.8 சதவீதத்திற்கு அதிகரிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரைன் போரின் தாக்கங்கள் படிப்படியாகக் குறைவடைந்து செல்கின்ற தன்மையின்



அட்டவணை 3.1	உலக பொருளாதார அபிவிருத்திகளும் தோற்றப்பாடும் (அ)			
	2022 (ஆ)	2023 (இ)	2024 (ஏறிவு)	2025 (ஏறிவு)
உலக வெளியீடு	3.5	3.1	3.1	3.2
முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள்	2.6	1.6	1.5	1.8
ஐக்கிய அமெரிக்கா	1.9	2.5	2.1	1.7
ஐரோப்பிய பிராந்தியம்	3.4	0.5	0.9	1.7
ஐக்கிய இராச்சியம்	4.3	0.5	0.6	1.6
யப்பான்	1.0	1.9	0.9	0.8
தோற்றம்பெற்று வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்தவரும் பொருளாதாரங்கள்	4.1	4.1	4.1	4.2
தோற்றம்பெற்று வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்தவரும் ஆசியா	4.5	5.4	5.2	4.8
சீனா	3.0	5.2	4.6	4.1
இந்தியா	7.2	6.7	6.5	6.5
உலக வர்த்தக அளவு (பொருட்கள் மற்றும் பணிகள்)	5.2	0.4	3.3	3.6
விலை அசைவுகள்				
நுகர்வோர் விலைகள்				
முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்கள்	7.3	4.6	2.6	2.0
தோற்றம்பெற்று வரும் மற்றும் அபிவிருத்தி அடைந்தவரும் பொருளாதாரங்கள்	9.8	8.4	8.1	6.0
பண்டங்களின் விலைகள்				
எண்ணெய்	39.2	-16.0	-2.3	-4.8
ளிபொருள் அல்லாதவை	7.9	-6.1	-0.9	-0.4

(அ) வேறுவிதமாகக் குறிப்பிட்டாலன்றி ஆண்டு மூலம்: உலகப் பொருளாதார சதவீத மாற்றம் தோற்றப்பாடு (சனவரி 2024), (ஆ) திருத்தப்பட்டது பன்னாட்டு நாணய நிதியம் (இ) தற்காலிகமானது

காரணமாக ஐரோப்பிய வலயப் பொருளாதாரங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன 2024இல் அவற்றின் தாழ்ந்தளவிலான வளர்ச்சி வீதங்களிலிருந்து மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், ஐக்கிய அமெரிக்காவின் மெதுவடைதலுடன் நாணயக் கொள்கை இறுக்கமாக்குதல் மற்றும் இறுக்கமான இறைக் கொள்கைகள் என்பவற்றின் காலங்கடந்த தாக்கங்கள் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் மிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாயமைகின்றது. ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளாகக் காணப்படுவதனால் முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களில் இவ்வெதிர்பார்க்கப்படுகின்ற வளர்ச்சி மிதமடைதலானது இலங்கையின் ஏற்றுமதிச் செயலாற்றத்தின் மீது, குறிப்பாக ஆடை ஏற்றுமதிகளில், பாதகமான தாக்கமொன்றினை ஏற்படுத்தக்கூடும். மேலும், முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் மெதுவடைந்த பொருளாதார வளர்ச்சியானது இலங்கையில் பெருமளவு எதிர்பார்க்கப்படுகின்ற உயர்ந்தளவில் செலவிடுகின்ற சுற்றுலாப் பயணிகளின் வருகைகளின் மீளெழுச்சியிலும் தாக்கம் செலுத்தக்கூடும். அதேவேளை, தோற்றம்பெற்று வருகின்ற சந்தைகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற பொருளாதாரங்கள் 2022இல் காணப்பட்டதனைப் போன்று 2023 மற்றும் 2024 காலப்பகுதியிலும் 4.1 சதவீதம் கொண்ட

நிலையான வளர்ச்சியொன்றினைப் பேணுவதோடு 2025இல் 4.2 சதவீதத்திற்கு உயர்வடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பொருளாதாரங்களின் தாக்குப்பிடிக்கும் தன்மையானது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வலுவான வளர்ச்சி வீதங்களை முக்கியமாகப் பிரதிபலிக்கின்றது. இந்தியப் பொருளாதாரம் 2023இல் 6.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதுடன் 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் 6.5 சதவீதத்தில் தொடர்ந்தும் வலுவாகக் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளமையானது வலுவான உள்நாட்டுக் கேள்வியினைப் பிரதிபலிக்கின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2023இல் 5.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இயற்கை அனர்த்தங்களுக்கு எதிராக இயலளவினைக் கட்டியெழுப்புவதற்கான அதிகரித்த இறை ஆதரவினைக் கருத்திற்கொண்டு 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.6 சதவீதம் மற்றும் 4.1 சதவீதமாகக் காணப்படுமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பொருளாதாரங்களுடனான வலுவான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் இணைப்புக்கள், குறிப்பாக வணிகப்பொருள் வர்த்தகம், சுற்றுலா, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் நிதியியல் உதவி என்பன தொடர்பில் கருத்திற்கொண்டு சீனாவிலும் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்ற உயர்ந்தளவிலான வளர்ச்சி வீதங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கமொன்றினை ஏற்படுத்தக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயக் கொள்கை இறுக்கமாக்கல், மெதுவாக மேம்படும் தொழிலாளர் சந்தை மற்றும் தொடர்புடைய வலு விலைகளில் ஏற்படுகின்ற வீழ்ச்சியின் ஊடுகடத்தல் தாக்கங்கள் என்பன காரணமாக உலகளாவிய முதன்மைப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையால் உலகளாவிய நாணய நிலைமைகளின் எதிர்பார்க்கப்படுகின்ற தளர்வடைதலிற்குத் தூண்டுதலளிக்கின்ற நிலைமைகளை உருவாக்கின்றது. உலகளாவிய பணவீக்கம் 2022இல் பதிவுசெய்யப்பட்ட 8.7 சதவீதத்திலிருந்து 2023இல் 6.8 சதவீதத்திற்கும் 2024இல் 5.8 சதவீதத்திற்கும் படிப்படியாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. பண்ட விலைகள், முக்கியமாக எண்ணெய் விலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்து,

விரைவான பணவீக்க வீழ்ச்சிக்குப் பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், காசாவில் தோற்றம்பெற்றுள்ள முரண்பாடு மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்குத் தீவிரமடையும் சாத்தியப்பாடு மற்றும் செங்கடலில் காணப்படுகின்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் என்பன உள்ளடங்கலாக புவிசார் அரசியல் அதிர்வுகளிலிருந்து தோற்றம்பெறுகின்ற புதிய பண்ட விலை உயர்வுகள் உலகளாவிய பணவீக்கத்தினைத் துரிதப்படுத்தக்கூடும். உயர்ந்தளவிலான உலகளாவிய வலு விலைகள் அதிகரித்த இறக்குமதிச் செலவினங்களைத் தோற்றுவிக்கலாமென்பதுடன் அதன்மூலம் வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைகின்ற அதேவேளையில் இலங்கை உட்பட பல நாடுகளின் பணவீக்கமும் நிறையேற்றப்படலாம். அதேவேளை, எல்-நினோ நிகழ்வுகளுடன் இணைந்து வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலையுடன் தொடர்புடைய அதிர்வுகள் உணவுப் பொருட்களின் விலை உயர்வுகளை ஏற்படுத்தலாமென்பதுடன் உலகளாவிய ரீதியில் விலை உறுதிப்பாட்டினை மீட்டுப்பதற்கான முயற்சிகளைப் பாதிப்பிற்குட்படுத்தலாம். மேலும், அதிகரித்துச் செல்கின்ற படுகடன் பணிக்கொடுப்பனவுச் செலவுகளின் காரணமாக பல பொருளாதாரங்கள் குறிப்பிடத்தக்களவிலான படுகடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன் இது இறைத் திரட்சி வழிமுறைகளைத் தேவைப்படுத்துவதுடன் வளர்ச்சி வாய்ப்புக்களை மேலும் தடைப்படுத்தக்கூடும்.

அதிகரித்துச் செல்கின்ற பணவீக்க அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு 2022இல் படிப்படியாக இறுக்கமாக்கப்பட்ட உலகளாவிய நாணயக் கொள்கை நிலைப்பாடானது பணவீக்கம் விஞ்சியளவிலான நெகிழ்வற்றதன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருந்தமையினால் 2023 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிலான உயர் மட்டங்களுக்கு மேலும் இறுக்கமாக்கப்பட்டது. புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக ஏற்பட்ட நிரம்பல் இடையூறுகள், உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணய மற்றும் இறைத் தூண்டலின் காலங்கடந்த தாக்கங்கள், உயர் பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் கூலி அழுத்தங்கள் என்பன பல முன்னேற்றங்கண்ட மற்றும் தோற்றம்பெற்று வருகின்ற சந்தைப் பொருளாதாரங்களின் பணவீக்கம்

3

நீடித்திருப்பதற்குப் பங்களித்த முக்கிய காரணிகளாகக் காணப்பட்டன. பணவீக்க மிதமடைதலின் சில முன்சூட்டிய சமிக்ஞைகள் பதிவுசெய்யப்பட்ட போதிலும், உள்நோக்கி வருகின்ற தரவுகள், மற்றும் கீழ்நோக்கிய இறுக்கமான மையப் பணவீக்க மட்டங்களுடன் இணைந்து மேற்கத்தியப் பொருளாதாரங்கள் சீனாவுடனான உறவுகளைத் தளர்வுச் செய்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் துண்டிப்பு மற்றும் செங்கடலில் நிலவுகின்ற பதட்டங்கள் மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய நிரம்பல் சங்கிலிகள் மீதான அதன் தாக்கம் போன்ற ஏனைய சாதகமற்ற உலகளாவிய அபிவிருத்திகள் என்பன 2024இல் உலகளாவிய ரீதியில் மத்திய வங்கிகள் தமது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைத் தளர்த்துவதில் தொடர்ந்தும் எச்சரிக்கையாக இருப்பதற்கு வழிவகுத்துள்ளன. அதேவேளை, 2024இன் இதுவரையான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலரானது ஏனைய முக்கிய நாணயங்களிற்கெதிராக வலுவடைந்து காணப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கான புதிய தொழில் வாய்ப்புக்களில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க உயர்ந்தளவிலான எழுச்சி உள்ளடங்கலாக ஐக்கிய அமெரிக்காவின் வலுவான பொருளாதாரச் செயலாற்றத்திற்கு இது பங்களித்திருக்கக்கூடும். மேலும், தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்களிற்கு மத்தியில் வட்டி வீதங்களின் இயல்புநிலைக்குத் திரும்பலிலுள்ள தாமதமானது அண்மைய எதிர்காலத்தில் வலுவான ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்குப் பங்களிக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

3.2 உள்நாட்டுப் பொருளாதாரத் தோற்றப்பாடு

3.2.1 பணவீக்கத் தோற்றப்பாடு


தாழ்ந்தளவிலான கேள்வி நிலைமைகளுக்கு மத்தியில் நிரம்பல் பக்க விலகல்களினால் ஏற்பட்ட இடைக்கிடையேயான தளம்பல்களிற்கு மத்தியில், பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரிக்கப்பட்டு பணவீக்கமானது நடுத்தர காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட மட்டங்களை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. துரிதமான பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறையினைத்

தொடர்ந்து, பணவீக்கமானது 2023 இறுதியில் தாழ்ந்தளவிலான ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்தது. இருப்பினும், 2024 சனவரியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரித் திருத்தங்களினால் முக்கியமாக உந்தப்பட்டு 2024 முற்பகுதியில் பணவீக்கத்தில் தற்காலிக உயர்வொன்று பதிவுசெய்யப்பட்டது. இருப்பினும், 2024இன் இதுவரையான காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளானது மெதுவடைந்த கேள்விக்கு மத்தியில் பணவீக்கத்தின் மீதான பெறுமதி கூட்டப்பட்ட வரி மாற்றத்தின் இரண்டாம் சுற்று விளைவுகள் மற்றும் நேரடித் தாக்கம் என்பன ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதனைப் போன்று பாரியளவிலானதாகக் காணப்படாதென்பதைக் குறித்துக்காட்டுகின்றன. மேலும், 2024 மாச்சிலிருந்து நடைமுறைக்கு வந்த மின்சாரத் தீர்வைகளிற்கான குறிப்பிடத்தக்களவிலான கீழ்நோக்கிய திருத்தங்கள் மற்றும் உணவு விலைகளின் மிதமடைதல் என்பவற்றினால் இவ்வரி அதிகரிப்பின் விளைவுகள் பகுதியளவில் எதிரீடு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 மாச்சில் பதிவுசெய்யப்பட்ட பணவீக்கத்தின் கணிசமானளவிலான குறைப்பிற்கு இவ்விளைவுகள் பகுதியளவில் வகைகூறுவதுடன் மத்திய வங்கியின் தற்போதைய எறிவுகளின் பிரகாரம்,¹ 2024இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் பணவீக்கம் 5 சதவீத இலக்கிற்குக் கீழ் தொடர்ந்தும் காணப்படுவதற்கு இவை பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண்டின் பிற்பகுதியில் முதன்மைப் பணவீக்கத்திற்கான உத்வேகமானது மின்சாரத் தீர்வைகளுக்கான அடுத்த சுற்றுத் திருத்தங்கள் மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளிற்கான செலவைப் பிரதிபலிக்கக்கூடிய மாதாந்தத் திருத்தங்கள் என்பவற்றினால் ஓரளவு தாக்கத்திற்குட்படக்கூடும். இருப்பினும், 2024 காலப்பகுதியில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீத இலக்கினை அண்மித்துத் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது கிடைப்பனவாகவுள்ள

¹ நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளைப் அடைவதற்குப் பகுதியளவிலான கட்டமைப்புசார் பேரண்டப்பொருளாதார மாதிரியொன்றாகவுள்ள காலாண்டு ரீதியிலான எறிவு மாதிரியொன்றினை (Quarterly Projection Model) மத்திய வங்கி பயன்படுத்துகின்றது. பணவீக்கத் தரவுகளின் மாதாந்த வெளியீடுகள் மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளின் காலாண்டு ரீதியிலான வெளியீடுகள் மற்றும் உலகளாவிய பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்கள் என்பன உள்ளடங்கலாக பல்வேறுபட்ட அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பான தரவுகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாணயக் கொள்கைச் சுற்றிலும் எறிவுகள் இற்றையப்படுத்தப்படுகின்றன. தரவு இற்றையப்படுத்தல்களிற்கு மேலதிகமாக, அலுவலர் தீர்மானங்களுடன் இணைந்து முக்கிய பேரண்டப்பொருளாதார மாறிகளின் அண்மைக் கால அசைவுகளின் எதிர்வுகூறல் என்பன காலாண்டு ரீதியிலான எறிவு மாதிரியின் அடிப்படையிலமைந்த நடுத்தர கால எறிவுகளிற்கான முக்கிய உள்ளீடுகளாகக் கொள்ளப்படுகின்றன. 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வில் கலந்துரையாடப்பட்ட எறிவுகள் 2024 மாச்ச மாத எதிர்வுகூறல் சுற்றின் அடிப்படையிலமைந்துள்ளன.

தகவல்களின்படி, கூட்டுக்கேள்வி அழுத்தங்களில்லாத போது, 2024 முற்பகுதியில் வரித் திருத்தங்கள் காரணமாக பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் குறிப்பிடத்தக்க உணவுப் பணவீக்கம் என்பவற்றுடன் இணைந்த சாதகமான தளத் தாக்கத்தின் முக்கிய காரணமாக பணவீக்கம் 2025 முற்பகுதியில் குறுகிய காலமொன்றிற்கு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மட்டங்களுக்குக் கீழாகத் தொடர்ந்தும் காணப்படுகின்ற போதிலும் பெறுமதி கூட்டப்பட்ட வரிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களின் பாரியளவிலான காரணத்தினால் வரவிருக்கின்ற காலண்டுகளில் மையப் பணவீக்கம் அதிகரிக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. மைய நுகர்வுக் கூடையில் வலுவுடன் தொடர்புடைய செலவினங்கள் உள்ளடக்கப்படாமையினால் குறைந்தளவிலான

மின்சாரத் தீர்வைகளின் நேரடித் தாக்கத்திலிருந்து பயனடையாதிருக்கலாமென்பதனாலும் மையப் பணவீக்கத்தில் பொதுவாகப் பதிவுசெய்யப்படுகின்ற ஒப்பீட்டளவில் உயர்ந்தளவிலான நீடித்ததன்மையினாலும் மையப் பணவீக்கத்தின் இவ்வெறிவுசெய்யப்பட்ட பாதை பங்களிக்கப்படுகின்றது. முதன்மைப் பணவீக்கத்தினைப் போன்றே மையப் பணவீக்கமும் 2025 முற்பகுதியில் வீழ்ச்சியடைந்து செல்கின்ற போக்கொன்றினைத் தொடர்ந்து, முதன்மைப் பணவீக்கத்திலும் பார்க்க தாழ்ந்தளவிலான பரிமாணமொன்றிலேனும் சாதகமான தளத் தாக்கமொன்றினால் பகுதியளவில் பங்களிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், மையப் பணவீக்கமானது பொருத்தமான கொள்கை வழிமுறைகளுடன் நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



அட்டவணை
3.2

அண்மையகால பேரண்டபொருளாதார எறிவுகள் (அ)

குறிகாட்டி	அலகு	2022 (ஆ)	2023 (இ)	எறிவுகள்	
				2024	
உண்மைத்துறை (ஈ)					
உண்மை மொ.உ.உ., வளர்ச்சி	%	-7.3 (இ)	-2.3		3.0
நடைமுறைச் சந்தை விலைகளில் மொ.உ.உ..	ரூறில்	24.1 (இ)	27.6		29.9
தலைக்குரிய மொ.உ.உ.. (உ.) (ஊ)	ஐ.ஆ.டொ.	3,464 (இ)	3,830		4,075
மொத்த முதலீடு	மொ.உ.உ. இன் %	28.6 (இ)	25.3		25.8
உள்நாட்டு சேமிப்புகள்	மொ.உ.உ. இன் %	25.0 (இ)	23.8		22.4
தேசிய சேமிப்புகள்	மொ.உ.உ. இன் %	27.2 (இ)	27.2		26.3
வெளிநாட்டுத்துறை (ஈ)					
வர்த்தக இடைவெளி	மொ.உ.உ. இன் %	-6.7	-5.8		-7.8
ஏற்றுமதிகள்	ஐ.ஆ.டொ. பில்	13.1	11.9		12.9
இறக்குமதிகள்	ஐ.ஆ.டொ. பில்	18.3	16.8		20.0
நடைமுறை கணக்கு நிலுவை (எ)	மொ.உ.உ. இன் %	-1.9	1.8		0.5
வெளிநாட்டு அலுவலர் ஒதுக்குகள்	இறக்குமதி மாதங்கள்	1.2	3.1		3.4
இறைத்துறை					
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	மொ.உ.உ. இன் %	8.4 (ஏ)	11.1 (ஈ)		13.0 (ஐ)
செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	மொ.உ.உ. இன் %	18.6 (ஏ)	19.4 (ஈ)		22.3 (ஐ)
நடைமுறைக் கணக்கு மீதி	மொ.உ.உ. இன் %	-6.4 (ஏ)	-6.0 (ஈ)		-3.2 (ஐ)
முதலாந்தர கணக்கு மீதி	மொ.உ.உ. இன் %	-3.7 (ஏ)	0.6 (ஈ)		0.8 (ஐ)
முதலாந்தர கணக்கு மீதி (வங்கி மீள்முலதனமாக்கலுடன்)	மொ.உ.உ. இன் %	-	-		-1.3 (ஐ)
தீர்ண்ட வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை	மொ.உ.உ. இன் %	-10.2 (ஏ)	-8.3 (ஈ)		-7.3 (ஐ)
தீர்ண்ட வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை (வங்கி மீள்முலதனமாக்கலுடன்)	மொ.உ.உ. இன் %	-	-		-9.4 (ஐ)
மத்திய அரசு படுகடன்	மொ.உ.உ. இன் %	114.2 (ஏ)	103.9 (ஈ)		110.3 (ஐ)
நாணயத் துறை மற்றும் பணவீக்கம்					
விரிந்த பண வளர்ச்சி (M ₂ b) (ஏ)	%	15.4	7.3		15.0
தணியார் துறைக்கான கொடுகடனின் வளர்ச்சி (M ₂ b இல்) (ஏ)	%	6.2	-0.6		8.5
ஆண்டுச் சராசரிப் பணவீக்கம்	%	46.4 (ஏ)	17.4 (ஏ)		5.0 (ஏ)

(அ) 2024 மார்ச் நடுப்பகுதிவரை கிடைக்கத்தக்கதாகவிருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டது

(ஆ) திருத்தப்பட்டது

(இ) தற்காலிகமானது

(ஈ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் 2024 மார்ச் 15இல் வெளியிடப்பட்ட (தள ஆண்டு 2015)

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

(உ) பிந்திய குடித்தொகை தரவுகளின்படி மதிப்பீடுகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன

(ஊ) காலாண்டுச் சராசரிச் செலாவணி வீதத்தைப் பயன்படுத்தி ஐ.ஆ.டொல் நியதிகளில் காலாண்டு மொத்த

உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலானது

(எ) தீர்ண்டப்பட்ட அடிப்படையிலானது

(ஏ) தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் 2024 மார்ச் 15இல் வெளியிடப்பட்ட பிந்திய

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளன

(ஐ) 2024இற்கான எறிவுகள் 2023 திசம்பர் பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் அறிக்கையின் அடிப்படையிலானது

(ஏ) ஆண்டிறுதி பெறுமதிகளின் அடிப்படையிலான ஆண்டுக்கான வளர்ச்சி

(ஏ) கொ.நு.வி.கட்டெண் (2013=100) அடிப்படையிலானது

(ஏ) கொ.நு.வி.கட்டெண் (2021=100) அடிப்படையிலானது

மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

நிலவுகின்ற உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்றதன்மைகள், பாதகமான வானிலை நிலைமைகள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் என்பவற்றைக் கருத்திற்கொள்கையில் தற்போதைய எறிவுகளுடன் இணைந்துள்ள இடர்நேர்வுகள் சாதாரண காலங்களிலும் பார்க்க உயர்ந்தளவிலேயே காணப்படுகின்றன. உலகளாவிய வலு மற்றும் உணவு விலைகளின் எதிர்வுகூறல்கள், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் படிப்படியான வளர்ச்சி மீட்சி, படுகடன் மறுசீரமைப்பு சூழ்நிலையின் கீழ் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற உள்நாட்டு இறைப் பாதை மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினால் குறித்துக்காட்டப்பட்ட உலகளாவிய

நிதியியல் நிலைமைகள் என்பன தொடர்பிலான நிபந்தனைக்குட்பட்டவையாகத் தற்போதைய எறிவுகள் காணப்படுகின்றன. மேலும், மாதிரி-நிலையான வட்டி வீதப் பாதை மற்றும் அதன் விளைவான பேரண்டப்பொருளாதார பதிலிறுப்புக்கள் என்பன தொடர்பிலான நிபந்தனைக்குட்பட்டவையாக எறிவுகள் காணப்படுகின்றன. இவ்வகங்களில் ஏற்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்களவிலான மாற்றம் எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். எறிவுகளில் வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ ஏற்கனவே உள்வாங்கப்பட்ட எறிவு மட்டங்களிலிருந்து விலக்குகின்ற பல்வேறு காரணிகளின் சாத்தியப்பாடு மற்றும் எதிர்பார்க்கப்படாத ஏதேனும் அபிவிருத்திகள் என்பன காரணமாக எறிவிற்கான இடர்நேர்வுகள் தோற்றம்பெறுகின்றன. குறிப்பாக, நிச்சயமற்றதன்மைக்கு

மத்தியிலான உலகளாவிய உணவு மற்றும் வலு விலைகள் மீதான சாத்தியமான மேல்நோக்கிய அழுத்தங்களின் தாக்கம், வேளாண்மை உற்பத்தி மீதான பாதகமான வானிலையின் தாக்கம் மற்றும் அதன்மூலம் உணவு விலைகளில் ஏற்படக்கூடிய தாக்கம், ஏனையவற்றினுள் விலையுயர்ந்த வளங்களின் பயன்பாட்டை அதிகளவில் தேவைப்படுத்தும் வகையில் மின் உருவாக்கக் கலவையை பாதிப்பதையச் செய்யக்கூடிய வானிலை மாற்றங்கள் ஒரு பங்களிக்கும் காரணியாக காணப்படுவதனால் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க அதிகளவிலான மின்சார விலைகளுக்கான சாத்தியமான மேல்நோக்கிய திருத்தம், உயர்ந்தளவிலான கூலிகளுக்கான கேள்வியின் சாத்தியமான அடையப்பெறல் போன்ற காரணிகளிலிருந்து தோற்றம்பெறுபவை பணவீக்க எறிவுகளிற்கு கணிசமானளவிலான மேல்நோக்கிய இடர்நேர்வுகளாக காணப்படுகின்றன. அதேவேளை, பணவீக்க எறிவுகளிற்கான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் நிரம்பல் நிலைமைகளின் விரைவானதொரு மீட்சி மற்றும் பொதுமக்களின் குறைவடைந்த கொள்வனவுச் சக்தியின் தொடர்ச்சியான தாக்கம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளன. நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் தரவினால் உந்தப்பட்ட நாணயக் கொள்கை உருவாக்கத்தின் ஆதரவுடன், ஒவ்வொரு நாணயக் கொள்கைச் சுற்றிலும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைக்கு வரவிருக்கின்ற மாற்றங்களின் அடிப்படையில் பணவீக்கத் தோற்றப்பாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியமான விலகல்கள் குறித்து மத்திய வங்கி பொதுமக்களுக்குத் தொடர்ந்து தொடர்பூட்டும்.


3.2.2 வளர்ச்சி வாய்ப்புக்கள்

ஆறு காலாண்டுகளாக பதிவுசெய்யப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு சுருக்கங்களைத் தொடர்ந்து, 2023இன் இரண்டாம் அரையாண்டில் நேர்மறையான செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்யப்பட்டதுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் நீடித்து நிலைத்திருக்கின்ற மீட்சியொன்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் தாழ்ந்தளவிலான பணவீக்கச் சூழல் ஆகியவற்றின் பலன்கள் பொருளாதாரத்தினுள் தொடர்ந்து வழிப்படுத்தப்படுமென்பதனால் பொருளாதாரம்

2024இல் 3 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாத் துறையின் எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவான மீட்சியானது ஏனைய தொடர்புடைய துறைகள் மீதான நேர்மறையான கசிவுத் தாக்கங்களுடன் அண்மைக் காலத்தில் வளர்ச்சி உத்வேகத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் தளர்த்தல், வீழ்ச்சியடைந்து வருகின்ற கொடுகடன் செலவு மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் போன்ற அண்மைய நேர்மறையான அபிவிருத்திகளிலிருந்து கைத்தொழில் துறை பயனடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களின் மீளாரம்பத்துடன் இணைந்து மேற்கூறிய அபிவிருத்திகளைக் கருத்திற்கொள்கையில் முன்கூட்டிய குறிகாட்டிகளும் கட்டடவாக்கத் துறை நடவடிக்கைகளில் மீளெழுச்சியொன்றினைக் காட்டுகின்றன. அண்மையில் முடிவடைந்த 2023/24 பெரும்போகமானது முக்கிய பயிர்களில் நேர்மறையான விளைச்சல்களைப் பதிவுசெய்திருக்குமென எதிர்பார்க்கப்படுவதானது வேளாண்மைத் துறையின் நேர்மறையான செயலாற்றத்தினை எடுத்துக்காட்டுவதுடன் கிடைப்பனவாகவுள்ள தகவல்களிற்கமைய, பாதகமான வானிலை நிலைமைகளினால் இடையூறிற்குட்படாதிருந்தால் இந்நேர்மறையான போக்கானது ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் நிலைத்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்களவிலான அதிகரிப்பும் கூட்டுக்கேள்வியினை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கலாம். அண்மைக்காலப் பொருளாதார வளர்ச்சி உத்வேகமானது படுகடன் மறுசீரமைப்பின் நிறைவடைதலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பட்ட இறை இடைவெளியினால் ஆதரவளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கூலிகளில் எதிர்பார்க்கப்படுகின்ற படிப்படியான சீராக்கமும் கேள்வி வளர்ச்சிக்குத் துணைபுரியும். பேரண்டப்பொருளாதார உறுதிப்பாடு தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட மண்பாங்கு காணப்படுகின்ற போதிலும், எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தல்களுக்கு மத்தியில் 2024 காலப்பகுதியில் பொருளாதாரத்தின் வளர்ச்சி உத்வேகத்திற்குக் கொள்கை நிச்சயத்தன்மை மற்றும் தொடர்ச்சி என்பன தொடர்ந்தும் இன்றியமையாததாயிருக்கும்.

வரைபடம்
3.2

ஏறிவுசெய்யப்பட்ட காலாண்டு ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஆண்டிற்காண்டு, %)



குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கட்டப்படுதல் அல்ல.

2024 மார்ச் மாத எதிர்வுகூறல் சுற்றில் கிடைக்கப்பெறுகின்ற தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றை ஏறிவுகள் பிரதிபலிக்கின்றன. விச்ச வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களின் நம்பிக்கை இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படையாக ஏறிவுப்பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையுடைய தெளிவுபடுத்துகின்றது. வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நம்பிக்கை இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலையக்கூடிய பெறுமதிகளுக்குள்ளான விச்சுகளை எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, தடிப்பான நீல நிறப்படுத்தப்பட்ட பகுதியானது 50 சதவீத நம்பிக்கை இடைவெளியினை எடுத்துக்காட்டி உண்மையான பணவீக்க விளைவு இவ் இடைவெளியினுள் அமையப்பெறும் என்ற 50 சதவீத நிகழ்தகவினைக் குறித்துக்காட்டுகின்றது. நம்பிக்கை இடைவெளி நீண்ட காலத்தில் பணவீக்கத்தின் எதிர்வுகூறலின் அதிகரிக்கின்ற நிச்சயமின்மையினைக் காட்டுகின்றது. தளம்பலடைகின்ற உலகளாவிய சூழல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் உள்ள நிச்சயமின்மைகள் என்பவற்றினைக் கருத்திற்கொள்கையில் அடிப்படையாக எதிர்வுகூறல்கள் பல்வேறு உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளுக்கு வெளியீடுகளுக்குட்பட்டுள்ளன. ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

மூலம்: மத்திய வங்கி அலுவலர் ஏறிவுகள்

நடுத்தர காலப்பகுதியில் உள்நாட்டுப் பணிகளுக்கான குறிப்பாக சுற்றுலாத் துறையினூடான வெளிநாட்டுக் கேள்வி தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுவதோடு இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் மேம்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மத்தியில் ஏற்றுமதிகளை வலுப்படுத்தும் பொருட்டு தற்போது முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளால் ஏற்றுமதிகளிற்கான சில புதுப்பிக்கப்பட்ட கேள்விகள் தோற்றம் பெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மை மற்றும் நடுத்தர காலப்பகுதியில் பொருளாதாரத்தின் நேர்மறையான வளர்ச்சிப் பாதையானது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் தொடர்ச்சி, படுகடன் மறுசீரமைப்பின் காலந்தவறாத நிறைவு மற்றும் கட்டமைப்புசார் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுடன் வலுவானதொரு வேகத்தில் படிப்படியாக முன்னேற்றமடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு என்பவற்றில் தொடர்ந்து தங்கியுள்ளது.

இச்சீர்திருத்தங்களினூடாக வளங்களைக் குறிப்பாக, அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளுடன் தொடர்புடையவற்றினைப் பயன்படுத்தத்தக்க விதத்தில் கிடைப்பனவாக்குதல் மற்றும் உற்பத்தித் துறைகளினுள் அவற்றை மீளொழுங்குபடுத்துதல் என்பன உற்பத்தித்திறனிற்கான நீண்டகால மேம்பாடுகளைத் தூண்டுவதற்கும் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையினை மேலும் வலுப்படுத்துவதற்கும் துணைபுரியும். இருப்பினும், மனித மூலதனத்தின் குறிப்பாக, முதுமையடைதலுடன் இணைந்த பாதகமான குடித்தொகையியல் அபிவிருத்திகளுக்கு மத்தியில் உயர்ந்தளவிலான ஆற்றல்வாய்ந்த தொழில்சார் நிபுணர்களின் தொடர்ச்சியான வெளிப்பாய்ச்சலானது பொருளாதார மீட்சிச் செயன்முறையில் முக்கியமான பலவீனமொன்றாகக் காணப்படுகின்றது. காலநிலை மாற்றத்தின் விரைவான தாக்கமானது வேளாண்மை உற்பத்தியில் மாத்திரமன்றி ஏனையவற்றிற்கிடையில் வலு உருவாக்கம், கட்டவாக்கம் மற்றும்

சுற்றுலாத்துறை போன்ற பொருளாதாரத்தின் ஏனைய அம்சங்களிலும் அடிக்கடி ஏற்படுகின்ற நிரம்பல் அதிர்வுகளினூடாக அண்மைக் காலத்திலிருந்து நடுத்தர காலத்தில் எதிர்பார்க்கப்படுவதிலும் பார்க்க பாரியளவிலான பாதமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்ற உலகளாவிய சூழலைக் கருத்திற்கொள்கையில், பொருளாதாரப் பன்முகப்படுத்தலின் பற்றாக்குறை பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையினை மாத்திரமன்றி பொருளாதார பாதிப்படையக்கூடிய தன்மைகளின் மூலத்தினையும் தொடர்ந்து பின்னடையச் செய்கின்றது. மேலும், சகல முக்கிய பொருளாதார துறைகளிலும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளும் இச்சூழ்நிலையில் இன்றியமையாதனவாயுள்ளன. நுண்பாக மட்டத்தில், வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் போதியளவிலான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் என்பன மூலம் சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்களை வலுப்படுத்துவதற்கான தற்போது முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகள் அண்மைக்கால தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மைகளைக் கட்டுமையுட்புவதற்கும் எதிர்வருகின்ற காலப்பகுதியில் பொருளாதார வலுவூட்டல் மற்றும் நீடித்துநிலைத்திருக்கின்ற அபிவிருத்தி என்பவற்றிற்கான வாய்ப்புக்களைத் தனிப்பட்டவர்கள் பற்றிப்பிடிப்பதனை இயலச்செய்வதற்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும். இறைத்துறையின் நீடித்துநிலைத்திருக்கும் தன்மைக்கு செலவினத்தை சிக்கனப்படுத்தல் இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்ற வேளையில், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய சமூக உட்கட்டமைப்பு தொடர்பிலான அரசு செலவிடலின் விளைத்திறன் தன்மை நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்குடன் அத்தகைய பணிகளை எல்லோருக்கும் வழங்குவதை நிச்சயப்படுத்தும் பொருட்டு மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், ஆளுகைப் பலவீனங்கள் மற்றும் ஊழலால் பாதிப்படையக்கூடிய தன்மைகள் என்பவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு அடையாளம் காணப்பட்ட வழிமுறைகளைக் காலந்தவறாது நடைமுறைப்படுத்தலானது பொருளாதாரம் மற்றும் அதன் மக்கள் ஆகிய இரண்டினதும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது.

3.2.3 நாணயத் துறைத் தோற்றப்பாடு

கிடைப்பனவாகவுள்ள தரவுகளினால் பிரதிபலிக்கப்படுகின்றவாறு, சாதகமான பணவீக்க போக்கு மற்றும் தோற்றப்பாடு என்பவற்றினைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு எதிர்வருகின்ற காலப்பகுதியில் தளர்த்தப்பட்டதாகத் தொடர்ந்தும் காணப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதற்குத் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாணயக் கொள்கைத் தளர்வடைதல் வழிமுறைகள், மேம்படுகின்ற உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் அரசு பிணையங்கள் தொடர்பான இடர்நேர்வு மிகையில் ஏற்பட்ட குறைப்பு என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, சந்தை வட்டி வீதங்கள் குறிப்பாக, கடன்வழங்கல் வட்டி வீதங்கள் குறைவடைந்த நிதியியல் செலவுகளின் காரணமாக வியாபாரங்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தேவையான நிவாரணங்களை வழங்குதலை மேலும் இயல்புநிலைப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 யூன் மாதத்திலிருந்து வங்கித்தொழில் துறையினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனில் பதிவுசெய்யப்பட்ட விரிவாக்க உத்வேகமானது கடன்வழங்கல் வட்டி வீதங்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருதல் மற்றும் வியாபார மனோபாவங்களில் மேம்பாடு என்பவற்றினால் தொடர்ந்து ஆதரவளிக்கப்படுமெனவும் அதன்மூலம் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சி துரிதப்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அரசாங்கத்தின் நிதியிடல் தேவைப்பாடுகளைக் குறைக்கும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையை மீட்டெடுப்பதுடன் இணைந்து தீர்க்கமான இறைச் சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலின் காரணமாக பொதுத்துறைக்கான வங்கித்தொழில் துறையின் வெளிப்படுத்துகை முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க தாழ்ந்தளவில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், எதிர்வருகின்ற காலப்பகுதியில் பல்புடை அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் இருபுடைப் பங்காளர்களிடமிருந்தான வெளிநாட்டு நிதியளித்தலினை மீளாரம்பிப்பதானது படுகடன் நிதியிடலிற்கான உள்நாட்டு வளங்கள் மீதான அரசாங்கத்தின் விஞ்சியளவிலான தங்கியிருத்தலினைக் குறைக்குமென்பதுடன், இது பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளின் மூலமான பயன்பாட்டிற்கான

3

வளங்களைப் பயன்படுத்துவதனை இயலச்செய்யும். வங்கித்தொழில் துறையின் மூலமான அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளிற்கான கொடுகடன் மிதமான விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் செலவைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் பொறிமுறைகளின் நடைமுறைப்படுத்தலிற்கு மத்தியில் வங்கி நிதியிடல் மீதான அரசிற்குச் சொந்தமான முக்கியமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் தங்கியிருத்தலானது தாழ்ந்தளவில் காணப்படக்கூடும். இதேபோன்று, வங்கித்தொழில் முறைமையின் மூலமான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் முன்னோக்கிச் செல்கையில் தொடர்ந்தும் தாழ்ந்தளவில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது ஏதேனும் மேலதிக நாணய நிதியிடலைத் தடைசெய்கின்றது. நாட்டிற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் மற்றும் அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கான உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்தான மத்திய வங்கியின் மூலமான வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வனவுகள் என்பவற்றுடன் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் எதிர்வருகின்ற காலப்பகுதியில் மேலும் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டுக் கொடுகடனில் எதிர்பார்க்கப்படுகின்ற விரிவாக்கம் மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் மேம்பாடு என்பவற்றுடன் விரிந்த பண நிரம்பலின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியானது உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற விரிவாக்கம் மற்றும் நடுத்தர கால பணவீக்க இலக்கு என்பவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் நடுத்தர காலத்தில் 2024இல் ஏறத்தாழ 15.0 சதவீதத்திற்கு துரிதப்படுத்தப்படுமெனவும் ஆண்டு ரீதியாக ஏறத்தாழ 10.0 - 11.0 சதவீத மிதமான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு தரவினால் உந்துதலளிக்கப்பட்டதாகவும் முன்னோக்கிய பார்வையிலமைந்ததாகவும் தொடர்ந்து காணப்படும். மத்திய வங்கியின் கொள்கைகள் மற்றும் உபாயங்கள் என்பவற்றிற்கான காலந்தவறாத சீராக்கங்கள் வரவிருக்கின்ற தரவுகளுடன் இசைந்து செல்லும்

விதத்தில் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி அதன் கொள்கைகள், எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார பெறுபேறுகள் மற்றும் சாத்தியமான நாணயக் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பின்னணியிலுள்ள நியாயபூர்வத்தன்மை என்பவற்றினைத் தொடர்ந்து தொடர்பூட்டுமென்பதுடன் இது பொதுமக்களின் எதிர்பார்க்கைகளை முகாமைசெய்வதில் கருவியாயிருந்து அதன்மூலம் ஒட்டுமொத்த விலை மற்றும் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை அடைவதற்குப் பங்களிக்கும். இச்செயன்முறையின் பகுதியொன்றாக, பொருளாதாரத்தின் தோற்றப்பாடு குறித்து பொதுமக்களுக்குச் சிறப்பாகத் தெரிவிக்கும் பொருட்டு நாணயக் கொள்கை அறிக்கையினை அரையாண்டிற்கு ஒரு முறை மத்திய வங்கி தொடர்ந்து வெளியிடுமென்பதுடன் அதன்மூலம் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற நாணயக் கொள்கை நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை மேலும் மேம்படுத்தப்படும்.

பொருளாதாரம் மற்றும் அதன் ஆர்வலர்கள் தொலைநோக்கிலமைந்த கொள்கைகளின் பலன்களைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதனை நிச்சயப்படுத்துவதற்கு மத்திய வங்கிச் சுயாதீனத்தினைப் பாதுகாத்தல் இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது. சடுதியான பணவீக்க வீழ்ச்சி மற்றும் தாழ்ந்தளவிலான வட்டி வீதச் சூழலொன்றிற்குத் திரும்பல் என்பன குறுகிய காலப்பகுதியொன்றினுள் அடையப்பட்டமைக்கு மத்திய வங்கியின் சுயாதீனமான மற்றும் காலந்தவறாத நாணயக் கொள்கைத் தலையீடுகள் முக்கிய காரணமாயமைந்துள்ளன. ஆதலால், முன்னோக்கிச் செல்கையில், இத்தகைய மேம்பட்ட மத்திய வங்கிச் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதும் நாணயக் கொள்கையின் ஏதேனும் இறை ஆதிக்கம் தடுக்கப்படுவதும் பொருளாதாரம் மற்றும் அதன் ஆர்வலர்களின் சிறந்த நலனிலுள்ளது.

3.2.4 வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாடு

2024 மற்றும் அதற்கப்பாலுமான காலப்பகுதிக்கான வெளிநாட்டுத் துறைத் தோற்றப்பாடு வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பின் வெற்றிகரமான நிறைவு

சிறப்பு குறிப்பு 7

இலங்கையின் வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு வெளியீடுகளை மேலும் நிலைபெறத்தக்கதாக்குதல்

இலங்கை சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு மீதியில் மிகையொன்றை 2023இல் பதிவுசெய்தது. வணிகப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் கணிசமான அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட திடமான வளர்ச்சி என்பன இம்மிகைக்கு முக்கியமாக வகைகூறலாம். பல ஆண்டுகளாக, வணிகப்பொருள் வர்த்தக கணக்கில் ஏற்பட்ட பாரியளவு பற்றாக்குறைகளால் பிரதானமாக உந்தப்பட்டு வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளை தொடர்ச்சியாக இலங்கை அனுபவித்துள்ளது. பணிகள் கணக்கிலுள்ள வர்த்தகமும் இரண்டாந்தர வருமானக் கணக்கும் மிகைகளை பதிவுசெய்தபோதும், அத்தகைய மிகைகள் நடைமுறைக் கணக்கு மீதான வணிகப்பொருள் வர்த்தகம் மற்றும் முதலாந்தர வணிகக் கணக்குப் பற்றாக்குறைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதியளவுவற்றுக் காணப்பட்டன (வரைபடம் சி.கு.7.1)


கடன் செலுத்தத் தவறுகைக்கு இட்டுச்செல்லும் சென்மதி நிலுவை நெருக்கடி போன்ற கணிசமானதொரு பொருளாதார அதிர்ச்சிக்குப் பின்னர், செலாவணி வீதத்தை அடுத்தடுத்து சீராக்குதல் மற்றும் திருத்தக் கொள்கை நடவடிக்கைகள் என்பன உடனடியாக நடைமுறைக் கணக்கு மிகையைத் தோற்றுவித்ததென வரலாற்று ரீதியான உலகளாவிய அனுபவங்கள் காண்பிக்கின்றன. இப்பின்னணியில், பொருளாதார சிக்கல் காலப்பகுதியைத் தொடர்ந்து சில நாடுகள் நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரை நடைமுறைக் கணக்கில் மிகையொன்றை நிலைபெற்றதாக்குவதற்கு இயலுமாகவிருந்ததென

வரலாற்று ரீதியான அனுபவங்கள் காண்பிக்கின்றன. அதேநேரம், பற்றாக்குறைகளை பதிவுசெய்யும்விதத்தில் தமது வரலாற்றுப் போக்கிற்கு திரும்புகின்ற நாடுகளும் காணப்பட்டன (வரைபடம் சி.கு.7.2). பொதுவாக, நீண்ட காலத்தில் அத்தகைய மிகைகளை நிலைப்பெற்றதாக்குவதற்கு இயலுமாக காணப்பட்ட சில நாடுகள் செலாவணி வீதத்தை முன்னைய நெருக்கடி மட்டமொன்றுடன் ஒப்பிடுகையில் அதிகரித்த மட்டமொன்றில் நிலைபெற்றதாக்குவதற்கு இயலுமாகவிருந்ததுடன் ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு ஆதரவளித்த அதேவேளை தாழ்ந்த மட்டங்களில் பணவீக்கத்தை முகாமைசெய்தன. இத்தகைய மிகைகளை நிலைபெற்றதாக்குதலென்பது உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை படிப்படியாக துரிதப்படுத்துவதை நோக்காகக்கொண்டு கொள்கைகளால் ஆதரவளிக்கப்பட்டதுடன் இறை செயலாற்றத்தையும் முன்னேற்றியது (அதாவது, மேம்பட்ட முதலாந்தர மீதியும் குறைவான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையும்). இப்பின்னணியில், பொருளாதார அதிர்வுகளுக்குப் பின்னர் நடைமுறைக் கணக்கு மிகைகளின் நிலைபெறத்தக்கதன்மையில் தாக்கம்செலுத்துகின்ற காரணிகளையும் தொடர்ச்சியான நடைமுறைக் கணக்கு மிகைகள் அல்லது பற்றாக்குறைகளை பேணுகின்ற பொருளாதாரத் தாக்கங்களையும் ஆராய்வது அவசியமாக காணப்படுகின்றது.

நடைமுறைக் கணக்கு மீதியானது நாட்டில் சேமிப்பு - முதலீட்டு இடைவெளியை பிரதிபலிக்கின்றது. ஓர் நடைமுறைக் கணக்கு மிகையானது ஓர் நேர்மறையான சேமிப்பு-முதலீட்டு இடைவெளியை பிரதிபலிப்பதுடன், ஓர் பற்றாக்குறை எதிர்மறையான சேமிப்பு-முதலீட்டு



வரைபடம் சி.கு. 7.1 நடைமுறைக் கணக்கின் உள்ளடக்கம் : 1970 - 2023



இடைவெளியை பிரதிபலித்தது. இலங்கையில், நடைமுறைக் கணக்கு மிகையுடன் இணைந்து, தேசிய சேமிப்பு - முதலீட்டு இடைவெளியானது 2023இல் நேர்மறையான பெறுமதியை பதிவுசெய்வதற்கு ஏற்றம்பெற்றது. குறைக்கப்பட்ட உள்நாட்டு முதலீட்டின் ஒன்றிணைந்த தாக்கமும் உலகின் ஏனைய பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தேறிய நடைமுறை மாற்றல்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் காரணமாக அமைந்ததுடன் தேசிய சேமிப்புகளில் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது என்பது இம்மிகைக்கு காரணமாகும்.

நாடுகளின் அனுபவங்கள்


1997-1998 வரையான கிழக்காசிய நிதியியல் நெருக்கடியான காலப்பகுதியில், தாய்லாந்து, தென் கொரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளானது தங்களது உள்நாட்டு நாணயங்களின் கடுமையான பெறுமானத்தேய்வு உட்பட

எண்ணற்ற பேரண்டப்பொருளாதார அதிர்ச்சிகளுக்கு வழிவகுத்த செம்மதி நிலுவை இட்பாடுகளை அனுபவித்தன. இதற்கு பதிலிறுப்பாக, இத்தகைய நாடுகளானது இறைத் திரட்சி, நிதியியல் துறைக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை வலுப்படுத்தல், பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புகளைப் பின்பற்றுதல், ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் அத்துடன் நெகிழ்ச்சியான செலாவணி வீத கட்டமைப்பிற்கு மாறுவதன் மூலம் வெளிநாட்டு தாங்கிருப்புக்களை வலுப்படுத்தல் போன்ற கட்டமைப்புசார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின (Wellisz 2022). இதன் விளைவாக, இத்தகைய பொருளாதாரங்கள் பாரியளவான நடைமுறைக் கணக்கு மிகைகளால் வகைப்படுத்தப்படும் 'V' வடிவ மீட்சிகளை பதிவுசெய்ய இயலுமாகவிருந்தன. இருப்பினும், நீண்ட காலத்திலிருந்து நடுத்தர காலம் வரை இத்தகைய

3

வரைபடம்
சி.கு. 7.2

நடைமுறைக் கணக்கு மீதி (மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக): தெரிவுசெய்யப்பட்ட நாடுகள்



மிகைகளை நிலைநிறுத்துவதற்கு சில நாடுகளுக்கு மட்டும் இயலுமாகவிருந்தது. ஏற்றுமதிகளினால் முன்னெடுக்கப்படும் வளர்ச்சி உபாயங்கள், ஏற்றுமதிச் சந்தையின் பல்வகைத்தன்மை, அத்துடன் இத்தகைய பொருளாதாரங்களால் நிறைவேற்றப்படும் முன்மதியுடைய பேரண்டப்பொருளாதார முகாமைத்துவம் என்பன இத்தகைய நாடுகளால் அடையப்படும் தொடர்ச்சியான நடைமுறைக் கணக்கு மிகைகளுக்கு காரணமாகவிருக்கக்கூடும். உதாரணமாக, தென் கொரியாவின் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட வளர்ச்சி கொள்கைகளும், ஏற்றுமதிச் சந்தைகளின் பன்முகப்படுத்தல் என்பவை நடைமுறைக் கணக்கை பேணுவதற்கு இயலுமாகவிருந்து நெருக்கடிக்குப் பின்னரான அதன் பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச் செய்தன. தாய்லாந்து அதன் நாணயத்தை மிதக்கவிடுவதற்கு அனுமதிப்பதன் மூலம் நிலையான செலாவணி வீத கட்டமைப்பிலிருந்து சுயாதீனமான மிதக்கும் செலாவணி வீத கட்டமைப்பொன்றிற்கு மாறி இக்கட்டமைப்பு வெளிநாட்டு நிலுவைகளில் சீராக்கமொன்றை வசதிப்படுத்தியது (Sharma 2003). நெருக்கடியின் பின்னணியில் நடைமுறைக் கணக்கு மிகையை எய்திய பின்னர், குறிப்பாக சுற்றுலாத்துறைச் சார்ந்த பணிகள் ஏற்றுமதிகளை ஊக்குவித்தல் உள்ளடங்கலான பொருத்தமான கொள்கை வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தசாப்தங்களாக நடைமுறைக் கணக்கு மிகையொன்றைப் பேணுவதற்கு தாய்லாந்திற்கு இயலுமாகவிருந்தது.

இந்தோனேசியா கடந்த தசாப்தமாக நெருக்கடிக்குப் பின்னரான நடைமுறைக் கணக்கு மிகைகளை தொடர்வதற்கு இயலுமாகவிருந்தபோதும், பண்ட விலைகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியானது இந்தோனேசியாவின் பண்ட ஏற்றுமதிகளை எதிர்மறையாக பாதித்ததனால் 2012இலிருந்து நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளை நாடு பதிவுசெய்ய ஆரம்பித்தது (IMF 2016). உலகத்தில் வேறு இடங்களை கருத்திற் கொள்ளும்போது, சாம்பியா 2020இல் வெளிநாட்டுப் படுகடன் நெருக்கடியை எதிர்கொண்டு கடுமையான செலாவணி வீத பெறுமானத் தேய்வையும் சென்மதி நிலுவைச் சவால்களையும் எதிர்கொண்டது. நெருக்கடியின் பின்னர் தற்காலிக நடைமுறைக் கணக்கு மிகைகளை சாம்பியா பதிவுசெய்யக்கூடியதாக இருந்தபோதிலும், செப்பு ஏற்றுமதிகளில் ஏற்பட்ட கணிசமான சுருக்கம் மற்றும் இறக்குமதிகள் உயர் மட்டத்திற்கு திரும்புவதன் காரணமாக 2023இல் பற்றாக்குறையொன்றிற்கு திரும்புமென மதிப்பிடப்பட்டுள்ளது (IMF 2023). ஆர்ஜென்டினா, மெக்சிகோ மற்றும் எக்குவடார் போன்றவற்றிலும் அதையொத்தவற்றை அனுபவிக்கலாம். இங்கே, படுகடன் மீள்கட்டமைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட

படுகடன் நெருக்கடிக்குப் பின்னர் இத்தகைய நாடுகளின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகள் மிகைகளாக மாறியுள்ளன. எவ்வாறாயினும், இத்தகைய மிகைகள் தொடர்ந்திருக்கவில்லை. நெருக்கடிக்குப் பின்னரான நடைமுறைக் கணக்கு மிகைகள் தொடர்பில் கலப்பு அனுபவங்களை நாடு கொண்டுள்ளது என்பது சான்றுபடுத்தப்பட்டுள்ளது. கட்டமைப்பு சார்ந்த சீர்திருத்தங்கள், பல்வகைமை உபாயங்கள், முன்மதியுடைய பேரண்டப்பொருளாதார முகாமைத்துவம் அத்துடன் வெளிநாட்டு ஏய்துநிலைகளுக்கெதிராக தாக்குபிடிக்குந்தன்மை உள்ளடங்கலான பல காரணிகளில் தங்கியுள்ளது.

நடைமுறைக் கணக்கு மிகைகள் எப்போதும் நன்மையானவையா?

நடைமுறைக் கணக்கு மிகையானது ஒதுக்குகளைக் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக சாதகமாகனது என கருதலாம். எவ்வாறாயினும், தொடர்ச்சியான மிகை உள்நாட்டு நாணயத்தின் கணிசமான பெறுமான உயர்விற்கு வழிவகுக்கலாம். இது, வர்த்தக போட்டித்தன்மையை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கு நாணயத்தின் காரணமற்ற பெறுமான உயர்வை தவிர்ப்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கி தலையீடு செய்யவேண்டியதை அவசியப்படுத்தக்கூடும். எவ்வாறாயினும், நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்கு அத்தகைய நடத்தைகளைப் பின்பற்றுவதானது தமது வர்த்தக மிகைகளை ஊக்குவிப்பதற்கு ஏற்றுமதி மானியத்திற்கு ஒத்தான விளைவை ஏற்படுத்தும் நாணயங்களை குறைத்து மதிப்பீடுசெய்து பேணுகின்ற “நாணயத்தைக் கையாளும்” ஒத்தவடிவான நாடுகளுக்காக பெயரிட வழிவகுக்கலாம். மேலும், மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக கொள்கைகளின் காரணமாக குறைவான உள்நாட்டுக் கேள்வியின் விளைவாக அல்லது சுருக்கப்பட்ட இறக்குமதிகளின் விளைவாக நாணயக் கொள்கை மிகை அடையப்பட்டிருப்பின், இது, எதிர்கால பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்ற உள்நாட்டு நுகர்வையும் முதலீட்டுக்கு இடையூறாகலாம். பொருளாதார நெருக்கடியொன்றின் பின்விளைவில் நிலைபெறத்தக்க நடைமுறைக்கு கணக்கை அடையும் பொருட்டு, பொருத்தமான கொள்கை கலப்பொன்றை பின்பற்றுதல் அவசியமாகின்ற அதேவேளை, இடையூறான சீராக்கங்கள் எதுவுமிருக்காது என்று உறுதிப்படுத்தப்படவேண்டும். இப்பின்னணியில், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் கேள்வி மற்றும் நிரம்பல் நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு செலாவணி வீதம் தீர்மானிக்கப்படும் நெகிழ்வான செலாவணி வீதக் கொள்கையைப் பின்பற்றுதல், தாழ்வானதும் உறுதியானதுமான பணவீக்கத்தை பேணுதல், ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் பல்வகைத்தன்மை மீது கவனத்தைச் செலுத்துதல் என்பன அவசியமாகும்.

3

முடிவுரை

நடைமுறைக் கணக்கு மீதியின் உகந்த மட்டம் அல்லது நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையொன்றை அல்லது மிகையொன்றை நாடு தொடர்ச்சியாக பேண வேண்டுமா என்பது தொடர்பில் கல்வித்துறை அல்லது கொள்கை வகுப்பாளர்களுக்கு மத்தியில் எந்தவொரு உடன்படிக்கை எதுவும் காணப்படவில்லை (Ghosh and Ramakrishnan 2006 Devadas and Loayza 2018; World Economic Forum 2023). நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையோ அல்லது மிகையோ மாத்திரம் பொருளாதாரமொன்றில் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ விளக்கப்படுத்தமுடியாது. வெளிநாட்டுப் பற்றாக்குறைகள் நாணய மற்றும் இறைக் கொள்கையில் உடனடி மாற்றமொன்றை அவசியப்படுத்தாதிருப்பின் அல்லது நாட்டின் பன்னாட்டு ஒதுக்கு மட்டம் மீது அழுத்தத்தினை ஏற்படுத்தும் ஓர் செம்மதி நிலுவை நெருக்கடியை விளைவிக்காவிடின் அல்லது வெளிநாட்டுப் படுகடனைத் தீர்ப்பளவு செய்வதற்கான அதன் இயலாற்றல் மீது பாதகமான தாக்கங்களைக் கொண்டிருப்பின் நடைமுறைக் கணக்கு நிலைபெறத்தக்கதாக கருத்திற்கொள்ளப்படும். வரலாற்று ரீதியாக தொடர்ச்சியான பற்றாக்குறைகளைக் பதிவுசெய்த ஓர் பொருளாதாரத்திற்கு நடைமுறைக் கணக்கு மிகையொன்றை பதிவுசெய்தல் சாதகமிக்கவாறு கருதப்பட்டபோதிலும், தொடர்ச்சியான நடைமுறைக் கணக்கு மிகையானது கீழ்மதிப்பிடப்பட்ட நாணயத்தை பிரதிபலிக்கலாம் என்பதுடன் நாட்டின் உள்நாட்டு நாணயத்தின் பெறுமானத்தேய்வை தொடர்ச்சியாக அவசியப்படுத்தி வர்த்தக போட்டித்தன்மையொன்றின் இழப்பிற்கு வழிவகுக்கலாம். முடிவுறுத்தும் விதத்தில்,

உறுதியான செலாவணி வீதம், தாழ்வான பணவீக்க மட்டங்கள் மற்றும் படிப்படியான பொருளாதார வளர்ச்சிப் பாதை என்பவற்றைத் தோற்றுவிக்கக்கூடிய ஏற்றுமதி ஊக்குவிப்பும் பல்முகத்தன்மையும் கொண்ட பொருத்தமான கொள்கை சேர்மானத்தை இலங்கை பின்பற்றிப் பேணினால் நாடானது நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலம் வரை நிலைபெறத்தக்க நடைமுறைக் கணக்கு நிலுவையைப் பேணுவதற்கு இயலுமாகும்.

உசாத்துணைகள்

- 1.Devadas S and Loayza N (2018) *When is a Current Account Deficit Bad?*, World Bank Research and Policy Briefs No. 130415, World Bank.
- 2.Ghosh A and Ramakrishnan U (2006) *Do Current Account Deficits Matter?*, Finance and Development, 43:4, International Monetary Fund (IMF).
- 3.IMF (2023) *Zambia: Second Review Under the Arrangement Under the Extended Credit Facility - Staff Report*, IMF.
- 4.IMF (2016) *2015 Article IV Consultation - Press Release; Staff Report; and Statement by the Executive Director for Indonesia*, IMF Country Report No. 16/81, IMF.
- 5.Sharma S (2003) *The Asian Financial Crisis: Crisis, Reform and Recovery*, Manchester University Press.
- 6.Wellisz C (2022) *From the Asian Financial Crisis to Today*, Finance and Development, IMF.
- 7.World Economic Forum (2023) *What is a country's current account balance, and is a deficit good or bad for its economy?*, World Economic Forum.

மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட மறுசீரமைப்புப் பாதையின் விடாமுயற்சி என்பவற்றில் தங்கியுள்ளது. நிலவுகின்ற நிச்சயமற்றதன்மைகளை நீக்குவதற்கும் நாட்டின் மீதான உலகளாவிய பங்காளர்களின் நம்பிக்கையை நீடித்துநிலைத்திருக்கும் தன்மையில் மேம்படுத்துவதற்கும் இவை மிகவும் முக்கியமானவையாகக் காணப்படும். 2024இல் ஏற்றுமதி வருவாய்களில் எதிர்பார்க்கப்படுகின்ற மிதமான வளர்ச்சிக்கு மத்தியில், தளர்வடைகின்ற நாணய நிலைமைகளின் காரணமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் தளர்வு, மேம்பட்ட பொருளாதார நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் மற்றும் வியாபாரங்களின் அதிகரித்தளவிலான செலவிடல் இயலளவு என்பவற்றினைப் பிரதிபலிக்கும் வகையில் இறக்குமதிக் கேள்வியில் ஏற்படும் சாத்தியமான

அதிகரிப்பின் காரணமாக வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024இல் விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவினத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியொன்று காணப்பட்டபோதிலும், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சி மற்றும் விரிவாக்கம் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை நடுத்தர காலத்தில் நிர்வகிக்கக்கூடிய மட்டங்களை எட்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்களில் எறிவுசெய்யப்பட்ட மேல்நோக்கிய வளர்ச்சி மற்றும் ஏனைய பணிகள் ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடு என்பவற்றுடன் 2024 மற்றும் அதற்கப்பாலான காலப்பகுதியில் பணிகள் கணக்கு மிகை அதிகரிக்கக்கூடும். உலகளாவிய பொருளாதாரத்தின் படிப்படியான இயல்புநிலைத் திரும்புகை மற்றும் இத்துறையின் முழுமையான

உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த தன்மையினைப் பெற்றுக்கொள்வதற்கான தொடர்ச்சியான உபாயத் தூண்டுதல் என்பவற்றுடன் விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற சுற்றுலாக் கைத்தொழில் துறையிலிருந்து இலங்கை நடுத்தர காலப்பகுதியில் பயனடையக்கூடும். இருப்பினும், சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்படும் எழுச்சியானது பன்னாட்டு தரநிர்ணயங்கள் மற்றும் நிலைபேறான சுற்றுலா நடவடிக்கைகளுடன் ஒத்திணைந்திருக்க வேண்டிய அதே வேளையில் மதிப்பிடப்பட்ட அரசிறையானது நாட்டிற்கு நன்மைகளை அறுவடை செய்யும் வகையில் முழுமையாக உணரப்படுவதை உறுதிசெய்தல் அவசியம். போக்குவரத்துப் பணிசார் நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மீளெழுச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பம்/ வெளியிலிருந்து வியாபாரப் பணிகளைப் பெற்றுக்கொள்கின்ற பணிகள் துணைத்துறையில் உயர் வளர்ச்சி என்பவற்றுடன் பணிகள் கணக்கு மிகையும் நடுத்தர காலத்தில் வலுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் நிறைவு மற்றும் அதன் பின்னரான வட்டிக் கொடுப்பனவுகளின் குறைப்பு என்பவற்றின் பின்னர் முதலாந்தர வருமானக் கணக்குப் பற்றாக்குறை 2024இல் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ச்சியான வட்டி மற்றும் பங்கிலாபக் கொடுப்பனவுகளின் காரணமாக முதலாந்தர வருமானக் கணக்குப் பற்றாக்குறையானது அதன்பின்னர் நடுத்தர காலத்தில் விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2024 மற்றும் அதற்கப்பாலுமான காலப்பகுதியில் உயர்வடைந்த மட்டங்களில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விளைவாக, 2023இல் மிகையொன்றினைப் பதிவுசெய்த நடைமுறைக் கணக்கானது 2024இலும் தாழ்ந்தளவிலானதொரு மட்டத்திலேனும் மிகையொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நடுத்தர காலப்பகுதியில், படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையின் மீட்டெடுப்பு மற்றும் வர்த்தகப்படுத்தத்தக்க துறைக்கு ஆதரவான கொள்கைகளின் எதிர்பார்க்கப்படுகின்ற பின்பற்றுகை என்பவற்றினைத் தொடர்ந்து நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது நீடித்துநிலைத்திருக்கும் மட்டங்களில் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எந்தவொரு பெரிய வர்த்தகம் அல்லது நடைமுறைக் கணக்கு ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில் செலவாணி வீதம் ஒரு நிலைப்படுத்தியாக செயல்படும்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் மற்றும் படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறை என்பவற்றின் வெற்றிகரமான தொடர்ச்சியின் காரணமாக நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் நேர்மறையான முதலீட்டாளர் மனோபாவங்களினால் ஆதரவளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இருபுடை நிதியிடல் நிகழ்ச்சித்திட்டங்களின் எதிர்பார்க்கப்படுகின்ற மீளாரம்பத்துடன் இணைந்து பன்னாட்டு நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பல்புடை முகவராண்மைகளிடமிருந்தான வெளிநாட்டு நிதியிடல் உதவியானது நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களை மேம்படுத்தும் வேளையில் 2024 மற்றும் அதற்கப்பாலுமான காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 2024இற்கு நிதியிடலிற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கு நிதியிடலிற்கான வலுவான வாய்ப்புக்கள் என்பவற்றுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டமானது முழுமையாக நிதியளிக்கப்பட்டதொன்றாகக் காணப்படுகின்றது. 2027 வரையான காலப்பகுதியில் நிகழ்ச்சித்திட்ட நிதியிடல் இடைவெளிகள் படுகடன் மறுசீரமைப்பு மற்றும் புதிய நிதியிடல் என்பவற்றினூடாகப் பூர்த்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் போன்ற நிதியியல் கணக்கிற்கான அரசிற்கான படுகடனல்லாத வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் நடுத்தர காலத்தில் வலுவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டு ஊக்குவிப்புக்காக நிறுவன ரீதியிலான ஏற்பாட்டிற்கு முன்மொழியப்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் வியாபாரம் செய்தல் நிலைமைகள் மீதான நீண்டகால பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் என்பன முதலீட்டாளர்களுக்கு மத்தியில் இலங்கை மீதான எதிர்மறையான உணர்வினைத் தணிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கூறிய அபிவிருத்திகளின்

3

காரணமாக அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படுகின்ற வெளிநாட்டு முதலீடுகள் நடுத்தர காலப்பகுதியில் வலுவடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தையினால் நிர்ணயிக்கப்பட்ட மற்றும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி வீதமொன்றினைப் பேணுவதற்கும் வெளிநாட்டு அதிர்வுகளிற்கு எதிரான தாங்கியிருப்புக்களாக தொழிற்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்தான தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளினூடாக ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்கும் மத்திய வங்கி தொடர்ந்தும் திடசங்கற்பம் பூண்டுகிறது. மேலும், மத்திய வங்கியின் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு தலையீடும் ஒதுக்குகளைக் கட்டியெழுப்பாதல் மற்றும் செலாவணி வீதத்தின் ஏதேனும் விஞ்சியளவிலான குறுங்கால தளம்பலினைக் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்கு மாத்திரமே வரையறுக்கப்படும்.

3.2.5 நிதியியல் துறைத் தோற்றப்பாடு

கடந்த சில ஆண்டுகளாகச் சவால்மிக்க பேரண்ட நிதியியல் நிலைமைகளினூடாக பயணித்த நிதியியல் துறை, 2023இல் மீட்சிக்கான மற்றும் உறுதித்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டியதுடன் எதிர்காலத்தில் அத்தகைய பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் மறைந்து, தாக்குப்பிடிக்கும் தன்மை மேம்பாட்டையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியியல் துறையில் காணப்பட்ட பலயீனமான மற்றும் நிச்சயமற்றதுமான தன்மைகளின் வெளிப்படுத்தல், பொருளாதார, நிதியியல் துறையினைப் பேணி வலுப்படுத்தி மீளெழுச்சியுறச் செய்வதற்கு பரந்த வீச்சிலான கொள்கை வழிமுறைகளையும் அமைப்பியல் சீர்திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு மத்திய வங்கியைத் தேவைப்படுத்தின. குறைவடைந்த வட்டி வீத அசைவுகளினூடாகப் பிரதிபலிக்கப்பட்டவாறு, தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள், வட்டி வீதங்களில் காணப்பட்ட நிச்சயமற்ற நிலைமைகளின் மறைவு என்பனவற்றின் காரணமாக தனியார் துறைக்கான கொடுகடன் 2023இல் பதிவுசெய்யப்பட்ட சுருக்கத்திலிருந்து 2024இல் மீண்டும் உத்வேகம் பெறும்

என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சமயத்தில் தலைகீழாக இருந்த அரசு பிணையங்கள் மீதான விளைவு வளையிகள் வழமைக்குத் திரும்பியமை, திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற இடர்நேர்வற்ற வீதங்கள் கடன்வழங்கல் வீதங்களிலும் பார்க்க உயர்வாக இருந்த முரண்பாடுகள் என்பவற்றால் வங்கிகள் சொத்து ஒதுக்குகளை மீளச்சமநிலைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டிற்கான பிணையங்களுடன் அரசு கடன்களைப் பரிமாற்றிக் கொள்ளக்கூடிய பயன்களை விளைவிக்கும் அரசின் வெளிநாட்டுச் செலாவணிகளில் குறித்துரைக்கப்பட்ட கடன்களில் செய்யப்படக்கூடிய சாத்தியமான மறுசீரமைப்பின் காரணமாக உடனடியாக எதிர்பார்க்கப்படுகின்ற வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பு, கடன் ஏட்டின் சுருக்கம் காரணமாக நிதியியல் இடையேற்பாட்டில் ஒரே தடவையிலான தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய அதேவேளையில் கடன்வழங்கலில் அரசை நோக்கி காணப்படும் சரிவு பகுதியளவில் சரிசெய்யப்படும். அரசிற்கான வங்கி இணைப்புக்களின் முக்கிய கூறுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, தார்மீக ரீதியிலான ஒழுங்குமுறைக் கட்டப்பாடுகள் மற்றும் பொருத்தமான ஒழுங்குவிதிகளுக்கூடாக வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக புத்துயிர் பெற்று வருவதனை பிரதிபலிக்கின்ற விதத்தில் சலிப்புக்குள்ளாகிய கடன்பாட்டாளர்களின் இயலாற்றல் உறுதியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை மற்றும் சந்தை வட்டி வீதங்கள் சரிசெய்யப்படுகின்றமை என்பனவற்றின் காரணமாக தனியார் துறைக்கான கொடுகடன் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற கொடுகடன் வளர்ச்சி மற்றும் வர்த்தகம் தொடர்பான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வடைந்து வருவது மற்றும் மீள்கொடுப்பனவு இயலாற்றல் மேம்பட்டுவரும் தன்மை என்பன வங்கித்தொழில் துறையின் கொடுகடன் தரத்தினை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டிற்கான தேறிய வெளிநாட்டுச் செலாவணி கொடுகடன் மற்றும் திரவமற்ற வெளிநாட்டுச் செலாவணியின் நாட்டிற்கான சாதனங்கள் என்பன திரவத்தன்மை கொண்ட நாட்டிற்கான சாதனங்களுடன் பரிமாற்றிக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுப் படுகடன்

மறுசீரமைப்புடன் வங்கிகளின் திரவத்தன்மை மட்டம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டியே மேற்கொள்ளப்படக்கூடிய கொள்கைத் தலையீடுகள் மற்றும் நடத்தை சார்ந்த பதிலிறுப்புக்களினூடாக பேரண்டப்பொருளாதார - நிதியியல் தாக்கத்தினைக் குறைப்பதன் மூலம் சுமுகமான வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பினை எய்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. வங்கித்தொழில் துறை அரசு படுகடன் மறுசீரமைப்பிற்கு சுமுகமாக தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினை வலுப்படுத்தும் நோக்குடன் அதன் உயர் அடுக்கிலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக அனைத்தையுமுள்ளடக்கிய மீள்மூலதனமயப்படுத்தல் திட்டங்களை வடிவமைத்து வருகின்ற வேளையில், பொருளாதாரத்திற்குள்ளே எதிர்மறையான கசிவுத்தாக்கங்கள் ஊடுகடத்தப்படுவது தவிர்க்கப்படுகின்றது. பாரம்பரியமான கடன் சாதனங்களுக்கான வளர்ச்சி வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக வங்கித்தொழில் துறை தொடர்ச்சியாக பன்முகப்படுத்தப்பட்டு வருவதனைப் போன்று உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியையும் உத்வேகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்ட - நிதியியல் நிலைமைகளில் எதிர்பார்க்கப்படுகின்ற மீட்சி மற்றும் கொடுகடனின் மீளெழுச்சி என்பனவற்றின் காரணமாக உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் துறையில் காணப்படும் கொடுகடன் இடர்நேர்வுகள் தளர்வுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தளவிலான அமைப்பியல், சட்டம் மற்றும் கொள்கை மட்டத்திலான சீர்திருத்தங்கள், புத்தாக்கங்கள், நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்தும் திரட்டப்படும். திரட்சிப்படுத்தப்படுகின்ற முயற்சிகள் 2024இலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றமையானது உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் வினைத்திறனையும் அதிகரிக்கும். நிகழ்நிலை வங்கித்தொழில் மற்றும் செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவுச் செயலிகளினால் வசதியளிக்கப்படுகின்ற உடனடிக் கொடுப்பனவு முறைமையினூடாக கொடுக்கல்வாங்கல்கள் அதிகரித்தமையின் காரணமாக கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுத் தோற்றப்பாட்டில் டிஜிட்டல்

கொடுக்கல்வாங்கல்களில் உத்வேகம் மிக்க வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களினாலும் வணிகர்களினாலும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதனை அதிகரிப்பதற்காக டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல் முறைமைகள் தொடர்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. நாட்டில் பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க மற்றும் நம்பகமான டிஜிட்டல் கொடுப்பனவுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதற்காக மத்திய வங்கி நிதியியல் நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றது. மத்திய வங்கி, நாட்டின் பேரண்ட முன்மதியுடைய அதிகாரசபை என்ற ரீதியில், நிதியியல் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினைப் பேணும் நோக்குடனும் மோசமான பொருளாதார மற்றும் நிதியியல் நிலைமைகளிலும் கூட சுமுகமான நிதியியல் பணிகளின் வழங்கலுக்கு ஆதரவளிக்கும் விதத்திலும் முறைமையியல் சார்ந்த தளம்பல் தன்மைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது பொருத்தமான விதத்தில் அதன் பேரண்ட முன்மதியுடைய கருவிகளை நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியியல் முறைமையின் உறுதித்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக தூண்டுதல் மிக்கதும் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தக்கூடியதுமான சிறந்த வரிசைப்படுத்தப்பட்ட - நிலையான கொள்கைகள் பயன்படுத்தப்படும். பன்னாட்டு நாணய நிதிய - விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாடுகளில் எதிர்பார்க்கப்படுகின்ற தொடர்ச்சியான முன்னேற்றங்களுடன் கூடிய கொள்கைச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் நிதியியல் துறையில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும் நலிவுற்ற தன்மைகளையும் கட்டுப்படுத்தும் எனவும் முறைமையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் நம்பகத்தன்மையினையும் மேலும் வலுப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட, கொள்கைச் சீர்திருத்தப் பாதையிலிருந்து ஏதேனும் விதத்தில் விலகிச் செல்வது தீங்குகளைக் கொண்டுவந்து நிதியியல் முறைமைக்கும் பொருளாதாரத்திற்கும் சீர்செய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தி விடுமென்பதனால், அரசியல் நிச்சயமற்ற தன்மைகள், சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் மீது பாரிய அழுத்தத்தினைக் கொண்டிருக்கும்.

3.2.6 இறைத் துறைத் தோற்றபாடு

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்துடன் இசைந்து செல்லும் விதத்தில் இறைத் திரட்சிப் பாதையினையும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் தன்மையினை மீட்டெடுப்பதற்கான அதன் முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்குமென எதிர்பார்க்கப்படுவதானது முன்மதியுடைய இறை முகாமைத்துவம் மற்றும் நீண்ட காலமாகத் தேவைப்பட்ட கட்டமைப்புசார் சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தல் என்பவற்றிற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. 2024ஆம் ஆண்டின் இறை முகாமைத்துவ அறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட திருத்தப்பட்ட நடுத்தர கால பேரண்ட இறைக் கட்டமைப்பிற்கமைய, 2027 ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்தை விஞ்சுகின்ற உயர்வான அரசிறை இலக்கொன்றினை அடைவதனை அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. அதேபோன்று, 2026இலிருந்து ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதத்திற்குக் கீழாக கட்டுப்படுத்துகின்ற வேளையில் 2025 மற்றும் அதற்கப்பாலுமான காலப்பகுதியளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2.3 சதவீதம் கொண்ட முதலாந்தர மிகையொன்றினை அடைவதற்குக் கடினமாக முயற்சிப்பதனை நோக்கியதாக முயற்சிகள் நெறிப்படுத்தப்படுகின்றன. இந்நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில், அரசாங்கம் 2022இன் நடுப்பகுதியிலிருந்து வலுவான இறை மேம்பாட்டு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியதுடன் இவ்விறைக் கொள்கைச் சீர்திருத்தங்களின் தாக்கம் 2023 தொடக்கம் அரசாங்கத்தின் நிதியிடல்களில் பிரதிபலித்து வருவதுடன், இது வரி அரசிறைச் சேகரிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்துள்ளது. மேலும், சொத்து வரி மற்றும் கொடை மற்றும் வழியுரிமை வரி என்பன 2025இல் அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் திட்டமிடப்பட்டவாறு நடைமுறைப்படுத்தப்படுமாயின் வரிச் சேகரிப்பை மேலும் அதிகரிக்கும். அரசிறை நிர்வாக வழிமுறைகளின் வலுப்படுத்தலினூடாக எதிர்வருகின்ற காலப்பகுதியில் அரசிறை மேம்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிகளுக்காக தனிப்பட்டவர்களின் கட்டாயப் பதிவு, பாரியளவிலான வரி செலுத்துவோர் மற்றும் உயர்ந்தளவிலான சொத்து வரி செலுத்துவோர் அலகுகளை வலுப்படுத்தல், அரசிறை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமையினை மேம்படுத்தல் மற்றும் எளிமையாக்கப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமையினை நீக்குதல் என்பன அரசிறைச் சேகரிப்பு முகவராண்மைகளின் அரசிறை நிர்வாக முயற்சிகளை மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும் நிதியியல் நிறுவனங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை, பதிவாளர் நாயகம் திணைக்களம், கம்பனிகள் பதிவாளர் நாயகம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடனான தகவல் பகிர்வை கட்டாயமானதாக்கும் அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியானது அரச நிறுவனங்கள் மற்றும் அரசிறை அதிகாரசபையுடன் தொடர்புகளை உருவாக்குவதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், எதிர்வரவுள்ள தேர்தல்களுக்கு முன்னரே அல்லது அதற்குப் பின்னரே கடின உழைப்பில் ஈட்டப்பட்ட இறைத்துறை அடைவுகளின் ஏதேனும் மீள்திரும்பல் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்தினைத் தடம்புரளச் செய்து, பொருளாதாரத்தை நிலைகுலையச்செய்யுமென்பதுடன் அதன்மூலம் 2022இல் காணப்பட்டதிலும் பார்க்க ஆழமான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தூண்டப்படும். மேலும், நடுத்தர காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்தினுள் செலவினத்தை முகாமைத்துவம் செய்வதனை அரசாங்கம் நோக்காகக் கொண்டுள்ளது. அரச செலவினத்தை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற அதேவேளையில், நடுத்தர கால பேரண்ட இறைக் கட்டமைப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு சுகாதாரம், கல்வி, பொதுப் போக்குவரத்து மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் பொருத்தமான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் என்பன சீரானதும் விரைவானதுமான பொருளாதார மீட்சிக்கு இன்றியமையாதனவாயுள்ளன. பொது நிதியியல் முகாமைத்துவம் மற்றும் பொது கொள்வனவு என்பவற்றுடன் தொடர்புடைய புதிய சட்டவாக்கங்களை நடைமுறைப்படுத்துவதானது இறை விதிமுறைகள், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, கண்காணிப்புப் பொறிமுறைகள் மற்றும் அரசாங்க கொள்வனவு மீதான கடுமையான ஒழுங்குகள்

ஆகியவற்றின் கட்டமைப்பொன்றினை நிறுவுவதனூடாக இறை ஒழுக்கவியலை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், செலவைப் பிரதிபலிக்கக்கூடிய முறையொன்றில் அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் மூலதனச் செலவினத்தினை ஒத்திசைவாக்கும் பொருட்டு மூலதனச் செயற்றிட்டங்களுடன் தொடர்புடைய கண்டிப்பான செயற்றிட்ட மதிப்பீடு மற்றும் முன்னுரிமைச் செயல்முறையொன்றினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதேநேரத்தில், புதிய படுகடன் முகாமைத்துவச் சட்டமொன்றின் நடைமுறைப்படுத்தலுடன் பொதுப் படுகடன் முகாமைத்துவமானது தனியானதொரு பொதுப் படுகடன் முகாமைத்துவக் காரியாலயத்திற்கு மாற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையானது பன்னாட்டு நாணய நிதியத்தின் நாட்டிற்கான இடர்நேர்வு மற்றும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் கட்டமைப்பின் கீழ் நிறுவப்பட்ட கணியம்சார் இலக்குகளினால் வழிகாட்டப்பட்டு தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகின்ற வேளையில் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிச் சீர்திருத்தங்களின் நீண்டகால பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கும் ஏனைய ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்தி செய்வதற்குமான ஒரே நேரத்திலான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில், 2023இல் வெளிநாட்டுப் படுகடன் மறுசீரமைப்பு முயற்சிகளை முழுமைப்படுத்துவதற்கும் படுகடன் நீடித்துநிலைத்திருக்கின்ற தன்மையிலான இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகைத் தொழிற்பாட்டின் முக்கிய அம்சங்களை அரசாங்கம் நிறைவு செய்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கம் உறுதியளித்துள்ள வெளிநாட்டுப் படுகடன் சொத்துப்பட்டியலின் மறுசீரமைப்பின் நிறைவு மற்றும் இறைத் திரட்சிப் பாதையின் பின்பற்றுகை என்பன படுகடன் உத்வேகத்தினை நடுத்தர காலத்தில் நீடித்துநிலைத்திருக்கின்ற மட்டமொன்றிற்குக் கீழாகக் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, செலவைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் பொறிமுறைகளின் நடைமுறைப்படுத்தலானது அரசிற்குச்

சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகள் கொண்டிருந்த நீண்டகால நிதியியல் அழுத்தத்தைக் குறைப்பதற்குத் துணைபுரிந்து, அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் நட்டங்களை அரச படுகடனிற்கு மாற்றுவதற்கான சாத்தியப்பாட்டினை வரையறுத்தது. உபாயமற்ற அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளின் முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளடங்கலாக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிச் சீர்திருத்தங்களுடன் இணைந்து இத்தகைய கொள்கைகளின் தொடர்ச்சி வரவு செலவுத்திட்டத்தின் மீது அவை தோற்றுவிக்கின்ற சமையைக் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், கொள்வனவு ஒப்பந்தங்கள் பற்றிய விவரங்களின் வெளியீடு, குறித்த சில வரி விலக்களிப்புத் தகவல்களைப் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு ஆணையாளர்களை நியமித்தல் ஆகியவை வெளிப்படைத்தன்மையினை மேம்படுத்தல், பொறுப்புக்கூறும் தன்மையினை அதிகரித்தல் மற்றும் இலஞ்சம்சார் கரிசனைகளைத் தீர்த்தல் என்பன தொடர்பிலான பாராட்டத்தக்க படிமுறைகளாகக் காணப்படுகின்றன. பன்னாட்டு நாணய நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவடைந்த ஆளுகையினைக் கண்டறிகின்ற மதிப்பீட்டில் உள்ள பரிந்துரைகளிலிருந்து பெறப்பட்ட அரசாங்க நடவடிக்கைத் திட்டத்தின் வெளியீடு வெளிப்படைத்தன்மையினை வழங்குவதுடன் இப்பரிந்துரைகளின் முன்னேற்றத்தை விவரிக்கின்றது. இப்பரிந்துரைகளின் வெற்றிகரமான நிறைவானது சிறந்த ஆளுகையில் பொது மற்றும் சிவில் துறையின் நம்பிக்கையினை வலுப்படுத்தி, தோல்வியடைந்த அரசொன்றாக இலங்கை மாறுவதைத் தடுப்பதற்கு அத்தியாவசியமானதாயமையும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்களினால் ஆதரவளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் இறைத்துறையில் உள்ள சவால்களைத் தீர்க்குமெனவும் பரந்த அடிப்படையிலான பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமெனவும் அதன்மூலம் நடுத்தர காலத்தில் இறைத்துறை நீடித்துநிலைத்திருக்கும் தன்மை மீட்டெடுக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

